

## கலக்கலான வருமானம் கொடுக்கும் கல்யாணப்பூசணி!



கல்யாணம், காதுகுத்து, அன்னதானம்.. என்ற எந்த விழாவாக இருந்தாலும் சரி, சமையல்காரரின் பட்டியலில் கண்டிப்பாக பூசணிக்காய் இடம் பெற்றிருக்கும். உணவகங்களை எடுத்து கொண்டால்.. சாம்பார், கூட்டு என்று ஏதாவது ஒரு வடிவத்தில், பூசணி இடம்பிடித்திருக்கும். விலை குறைவு, சமைப்பது எளிது என்பது உள்ளிட்ட பல காரணங்களால், பூசணிக்கு அன்றாடத் தேவை இருக்கின்றது. இதனால் அதற்கான சாகுபடியில் பல விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள், விழுப்புரம் மாவட்டம், கொங்கம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த சீனுவாசன் போல, இவர், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பூசணி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்.. அதுவும் ஜீரோ பட்ஜெட் முறையில்.. !

செலவைக் குறைந்த ஜீரோ பட்ஜெட்!

தோட்டத்தில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த சீனுவாசனை சந்தித்த போது, பதினைந்து வருடமாக நான் விவசாயம் பார்த்துக்கிட்டிருக்கிறேன். போர்வெல்லோட எட்டு ஏக்கர் நிலமிருக்கு. கரிசல் மண்ணு. அதில் நெல், தீவனப்புல், பூசணி என்று பட்டத்திற்க்கேற்ற வெள்ளாமையை மாற்றி மாற்றி செய்துக்குவேன். ஆரம்பத்தில் நானும் ரசாயன வவிசாயம்தான் செய்துக்கிட்டிருந்தேன். அதில் அதிகமான செலவு ஆனதே தவிர, வருமானம் அந்தளவிற்கு இல்லை. அப்போதுதான் இயற்கை விவசாயம் மேல் நாட்டம் வந்தது.

2001 – ம் வருடத்திலிருந்து இயற்கை வவிசாயத்திற்கு மாறினேன்.

2007 – ம் வருடம் 'பசுமை விகடன்' சார்பாக திண்டுக்கல்லில் நடந்த 'ஜீரோ பட்ஜெட்' பயிற்சியில் கலந்துக்கிட்டேன். அதற்குப் பிறகு முழுவதும் 'ஜீரோ பட்ஜெட்' முறைக்கு மாறிட்டேன். மூன்று ஏக்கரில் இரண்டு பட்டத்திற்கும் கல்யாணப்பூசணி போட்டுடுவேன். ஜீரோ பட்ஜெட்டில் செய்வதால் செலவு குறையுது. காயும் நல்லா உருண்டு, திரண்டு பெரிதாக அதிக எடையில் வருது. அதனால் கூடுதல் வருமானமும் கிடைக்கிறது.

ஏக்கருக்கு 500 கிராம் விதை!

கல்யாணப் பூசணிப் பயிரின் வயது 95 நாள். இதை அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். தண்ணீர் தேங்காத எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றது. தேர்வு செய்த நிலத்தைப் புட்டுப் பதத்திற்கு ஈரமாக மாற்றி, கொக்கிக் கலப்பை மூலமாக ஒரு சால் உழவும், ரோட்டாவேட்டர் மூலம் ஒரு உழவும் செய்ய வேண்டும். பிறகு, ஒன்பது அடி இடைவெளியில் நீளநீளமாக வாய்க்கால்கள் எடுக்க வேண்டும். வாய்க்கால்கள் இரண்டு அடி அகலமும் அரையடி ஆழமும் இருக்க வேண்டும். வாய்க்காலுக்குள் மேல் மண்ணை மறைக்கும் அளவிற்கு எருவைப் பரப்பி அதன் மீது லேசாக மண்ணைத் தூவி விட வேண்டும்.

விதை நேர்த்திக்கு பீஜாமிர்தம்!

இரண்டு லிட்டர் பீஜாமிர்தக் கரைசலில் 500 கிராம் விதையை (1 ஏக்கருக்கு) 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, 12 மணி நேரம் இருட்டில் வைத்திருந்து, மறுநாள் விதைக்க வேண்டும். வாய்க்காலின் இரண்டு பக்கக் கரைகளின் உள்பக்கமாக இரண்டு அடிக்கு ஒரு விதை வீதம் விதைநேர்த்தி செய்த நாட்டுக் கல்யாணப் பூசணி விதைகளை விரல்களால் அழுத்தி விதைக்க வேண்டும். 6 –ம் நாளில் முளைத்து வரும்.

பொறி வண்டுக்கு நீம் அஸ்திரா!

9- ம் நாளில் இருந்து வாரம் ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும். 16 –ம் நாளில் இரண்டு மூன்று இலைகள் விடும். அந்த நேரத்தில், 'சிவப்புப் பொறி வண்டுகள்' தாக்கலாம். அதனால் முன்னெச்சரிக்கையாக 40 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி நீம் அஸ்திராவைக் கலந்து வயல் முழுவதும் தெளித்துவிட வேண்டும். 20 –ம் நாளில் கொடி படர ஆரம்பிக்கும். இந்த சமயத்தில், 40 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து பயிர்கள் மீது தெளிக்க வேண்டும்.

வாரம் ஒரு பறிப்பு!

25,40 மற்றும் 55 – ம் நாட்களில் களைகளை அகற்ற வேண்டும். ஒவ்வொரு முறை களை எடுக்கும் போதும், ஒவ்வொரு செடியின் தூரிலும் ஒரு கைப்படி கன ஜீவாமிர்த்தை இட வேண்டும் (ஏக்கருக்கு 200 கிலோ கன ஜீவாமிர்த்தம் தேவைப்படும்). 25,45, 65 மற்றும் 85 – ம் நாட்களில் 200 லிட்டர் 'ஜீவாமிர்த்தக் கரைசலைப் பாசனத் தண்ணீரோடு கலந்து விட வேண்டும். 50 மற்றும் 70-ம் நாட்களில் 40 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பயறுக் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டாம். 50-ம் நாளுக்குள் பிஞ்சு வைத்து 75 –ம் நாளுக்கு மேல் காய்கள் முற்றத் தொடங்கும். அந்த சமயத்தில் அறுவடை செய்யலாம். 95 – ம் நாள் வரை வாரம் ஒரு பறிப்பு என மூன்று முறை பறிக்கலாம்'.

20 டன் மகசூல்!

முதல் பறிப்பில் 12 டன் வரைக்கும் காய் கிடைக்கும். இரண்டாம் பறிப்பில் 5 டன், மூன்றாம் பறிப்பில் 3 டன் என்று மொத்தம் ஒரு ஏக்கரில் 20 டன் வரைக்கும் மகசூல் கிடைத்திருக்கு. ஒரு காய் 5 கிலோவிலிருந்து 15 கிலோ வரைக்கும் எடை இருக்கும். சீசனைப் பொறுத்து கிலோ ஒரு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரைக்கும் விலை போகும். இப்போதைக்கு ஆறு ரூபாய் வரை விலை போகிறது. எப்படிப் பார்த்தாலும், சராசரியாக கிலோவிற்கு 3 ரூபாய் விலை கிடைத்துவிடும். இந்த விலை கிடைத்தாலே.. 20 டன் காய்க்கு 60,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். எல்லாச் செலவும் போக, மூன்று மாதத்தில் ஒரு ஏக்கரில் 47 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஒரு ஏக்கரில் கல்யாணப் பூசணி சாகுபடி செய்ய சீனுவாசனின் செலவு – வரவுக் கணக்கு		
விவரம்	செலவு	வரவு
உழவு	3,000	
வாய்க்கால் அமைக்க	1,000	
எரு	1,000	
விதை	400	
நடவுக் கூலி	600	
களை எடுக்க	4,500	
இடுபொருட்கள், தெளிப்புக்கூலி	1,500	
அறுவடை	1,000	

விற்பனை மூலம் வரவு		60,000
மொத்தம்	13,000	60,000
நிகர லாபம்		47,000

தொடர்புக்கு

சீனுவாசன், அலைபேசி : 97913 – 79855.

ஆதாரம் : [www.vikatan.com](http://www.vikatan.com) பசுமை விகடன் வெளியிடான தேதி, 10.8.11